

සබරගමුව පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව
சபரகமுவ மாகாண கல்வித் திணைக்களம்
Sabaragamuwa Provincial Department Of Education

දෙවන වාර්ෂික 2018
மூன்றாம் தவணைப் பரீட்சை 2018
Second Term Test 2018

11 ශ්‍රේණිය
தரம் 11
Grade 11

வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் 1
Business & Accounting Studies 1

2மணித்தியாலயம்
2 Hours

எல்லா வினாக்களுக்கு விடையளிக்க.

மருத்து (பாமசி) வழங்கல் சம்பந்தமான படிப்பை மேற்கொண்ட குமாரால் பாலங்கொடை நகரில் சினேக என்ற

பெயரில் பதிவு செய்து மருத்து விற்பனை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நகரில் அரசு மற்றும் தனியார்

வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு குமாரால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.

01) மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மனித தேவையானது.

1. மருந்து 2. உணவு 3. சுகாதாரம் 4. பாதுகாப்பு

02) கீழ் குறிப்பிடும் காரணிகளில் குமாரின் வியாபாரத்தின் ஒரு வியாபார சந்தர்ப்பமாக கருதும் காரணி.

1. குமார் மருத்து விற்பனை (பாமசி) பட்டபடிப்பு மேற்கொண்டமை
2. மருத்து விற்பனை நிலையம் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள சட்டங்கள் அமுல்படுத்த அரசு தீர்மானித்தமை.
3. நகரில் இன்னுமொரு மருத்து விற்பனை நிலையம் ஆரம்பித்தமை.
4. அரசு மருத்து விற்பனை நிலையங்களில் மருத்து தட்டுப்பாடு உள்ளமை.

03) ஷாமர மருத்து விற்பனை நிலையம் எவ்வகை வியாபார அமைப்பில் அடங்கும்.

- 1) இலாப நோக்குடைய அரசு அமைப்பு.
- 2) இலாப நோக்குடைய தனியார் அமைப்பு.
- 3) இலாப நோக்கற்ற தனியார் அமைப்பு
- 4) இலாப நோக்கற்ற அரசு அமைப்பு.

4) ஷாமர மருத்து விற்பனை நிலையம் நிரோசா என பதிவு செய்தல் சம்பந்தமாக அமுல் படுத்தப்படும் பதிவு சட்டமானது

1. 2007 இல.07 கம்பனிச் சட்டம்
2. 1890 பங்குடைமைச் சட்டம்
3. மோசடி தடுப்புச் சட்டம்
4. வியாபார பெயர் பதிவு சட்டம்

5)வியாபாரத்தில் அக்கறையுடையோரின் நோக்கம் சம்பந்தமாக பார்க்கும் போது ஷாமர வியாபாரத்தின் மூலம் எதிர்பார்க்கும் நோக்கமும் பொருத்தமற்றதாக இருக்கும் கூற்று

- 1) தொழில் பாதுகாப்பு தன்மை
- 2) மூலதன பாதுகாப்பு தன்மை
- 3) போதுமான இலாபம் பெறல்
- 4) வியாபார எதிர்கால முன்னேற்றம்

6)பொலித்தின் பாவனையில் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக அனுமதித்தலை தவிர சூழல் பாதிப்பு உள்ளமை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் இது சம்பந்தமாக வியாபார சூழல் ஆவது

- 1) உன்னக சூழல்
- 2) அரசியல் சூழல்
- 3) பௌதிக சூழல்
- 4) பொருளாதார சூழல்

7)வியாபாரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் இருத்தல் வியாபார முன்னேற்றம் சிறப்பாக அமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் வியாபாரத்தின்?

- 1) சந்தர்ப்பமாக இருத்தல்
- 2) சக்தியாக இருத்தல்
- 3) பாதிப்பாக அமையும்
- 4) பலவீனமாக இருத்தல்

8) வங்கியினால் வாடிக்கையாளருக்கு ஆற்றப்படும் சேவைகள் சில பின்வருமாறு

- யு. அடகு சேவை
- இ. மேலதிக பற்று
- ஊ. நிலையான கட்டளை சேவை
- ஊ. வியாபார கடன் வழங்கல்

1) A யும் B யும் 2) B யும் D யும் 3) B யும்; C யும் 4) A யும் D யும்

9)மாலக இலங்கை வங்கியில் நடைமுறை கணக்கு உள்ள வியாபாரியாகும் உதார சம்பத் வங்கியில் நடைமுறைக்கு உள்ள வியாபாரிகளாவர் இவ்விருவரிடம் 'இடம் பெற்ற கொடுக்கல் வாங்கலின் போது மாலக உதாரவிற்கு காசோலையை வழங்கினாள். இதில் கட்டளையிட்டவர் கட்டளைக்கு உரியவர் பெறுபவர் சரியான ஒழுங்கில் குறிப்பிடுக.

- 1) மாலக இலங்கை வங்கி உதார
- 2) மாலக உதார சம்பத் வங்கி மக்கள் வங்கி
- 3) உதார சம்பத் வங்கி மக்கள் வங்கி
- 4) உதார மாலக மக்கள் வங்கி

10)சொத்து அழிவை மீள் அமைப்பதற்காக மட்டும் நட்டஈடு வழங்கப்படும் என்ற காப்புறுதி தத்துவம் பின்வருவனவற்றுள் எது?

- 1) காப்புறுதியுறிமை
- 2) நட்டஈடு தத்துவம்
- 3) உயர்ந்த பட்ச நம்பிக்கை
- 4) கிட்டிய சம்பளம்

11)X நிரலில் தொடர்பு சாதனை முறைகளுக்கு அதற்கு பயன்படும் ஊடகங்களை Yநிரலிலும் காட்டப்பட்டுள்ளது.

x

- 1) வாய்முலம்
- 2) எழுத்துமுலம்
- 3) இலத்திரணியல்
- 4) சமிஞ்சை

y

- 1)பெக்ஸ்
- 2)மணிஒலி
- 3)கருத்தரங்கு
- 4)சுவரொட்டி

Xநிரலில் காட்டப்பட்டுள்ள தொடர்பு சாதனை முறைக்கு ஏற்ப

Yநிரலில் காணப்பட வேண்டிய சரியான ஒழுங்கு

- 1) பாதை,ஊடகம்,சக்தி கிடைப்பனவு
- 2) பாதை செலவு பாதுகாப்பு
- 3) கொள்வனவு பாதை சக்தி
- 4) செலவு கொள்வனவு பாதுகாப்பு

12)மீள் விற்பனை செய்து இலாபம் பெறும் முயற்சி உடையோர்க்கு விற்பனை செய்தல்

- 1) ஏற்றுமதி வியாபாரம்
- 2) இறக்குமதி வியாபாரம்
- 3) மொத்த வியாபாரம்
- 4) சில்லறை வியாபாரம்

14) தற்காலிகமாக இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருமானம் கிடைத்தல்

- 1) தைத்த ஆடைகள்
- 2) தேங்காய்
- 3) சிறு ஏற்றுமதி பயிர்கள்
- 4) தேயிலை

15)முகாமைத்தவ செயற்பாடு

- 1) திட்டமிடப்பட்ட முறையில் நோக்கத்தையும் வியார மனித வளங்களையும் சரியாக ஒழுங்கமைத்தல்
- 2) வியாபார நோக்கத்தை திட்டமிட்டு பொருத்தமாக நடைமுறைபடுத்தல்
- 3) நோக்கத்தை செயற்படுத்த தேவையான வளங்கள் பதவிகளும் வேளைப்பகிர்வும்
- 4) மகண்டறிதல்

16) விற்பனை முறை சம்பந்தமான சில பதங்கள் தரப்பட்டுள்ளன.

எ) பட்டியல் விலை பி)தரம் சீ)கடன் ஒப்பந்தம் டி)வடிவமைப்பு ஈ) கழிவு
எப்) போக்குவரத்து

மேல் குறிப்பிட்ட பதங்களில் விற்பனையுடன் தொடர்புடையவை.

17)கீழ் உள்ள சம்பத் என்பவரின் கொடுக்கள் வாங்கல்கள்

1.25,000 பொருட்கள் காசுக்கு விற்பனை இதன் மூலம் வியாபாரத்தில்

1. சொத்து பொறுப்பு மட்டும் மாறும்
2. பொறுப்பும் உரிமையும் மாறும்.
3. சொத்துக்கள் மட்டும் மாறும்.
4. பொறுப்பு மட்டும் மாறும்.

18)கீழ் வரும் கொடுக்கள் வாங்கல்களில் வியாபாரியின் உரிமையில் குறைவை ஏற்படும் கொடுக்கள் வாங்கல்கள் அல்லாதது?

1. கடை வாடகை கொடுப்பனவு 12,000
2. சொந்த தேவைக்கு எடுத்த காசு 5,000
3. காப்புறுதி கட்டணம் செலுத்தியது 13,500
4. வேறு முதலீட்டுக்காக செலுத்திய காசு 75,000

19,20ம் வினாக்களுக்கு விடை அளிக்க கீழ் உள்ள வாக்கியத்தை பயன்படுத்தவும்.

கவிதா தனது வியாபாரத்திற்கு சமனிடம் 30,000 பெறுமதி உள்ள பொருட்களை கடனுக்கு கொள்வனவு செய்தார்.

19) மேலுள்ள கொடுக்கள் வாங்கல்களை பதியும் மூல ஏடு யாது?

1. காசேடு
2. கொள்வனவு நாளேடு
3. பொதுநாட்குறிப்பு
4. வங்கிகணக்கு

20)இக் கொடுக்கள் வாங்கல்களுக்கு அமைய சரியான இரட்டை பதிவானது?

1. கொள்வனவு கணக்கு வரவு 30,000 காசு கணக்கு செலவு 30,000
2. சமன் கணக்கு வரவு 30,000 கொள்வனவு கணக்கு செலவு 30,000
3. விற்பனை கணக்கு வரவு 30,000 கவிதா கணக்கு செலவு 30,000
4. கொள்வனவு கணக்கு வரவு 30,000 சமன் கணக்கு செலவு 30,000

21)வங்கி கணக்கு ஏடுகளில் காட்டப்படும் பற்றுதல் கணக்கு A கணக்கு ஆகவும், கொள்வனவு கணக்கு B கணக்காகவும் இருத்தல் இதன் படி A,B இருக்கும் முறை பற்றிய சரியான கூற்று?

1. வருமான,உரிமை
2. செலவு,உரிமை
3. உரிமை,செலவு
4. உரிமை,வருமானம்

22)கடன் கொடுப்பனவு செய்யும் காலத்தினுள் கடன்பட்டோரால் கடன்தொகை கொடுப்பனவு செய்ய பட்டால் கடனில் இருந்து குறைத்து வழங்கும் பெறுமதி அழைக்கப்படுவது?

1. கொடுத்த கழிவு
2. பெற்ற கழிவு
3. காசு கழிவு
4. வியாபார கழிவு

23)அதிகரிக்கும் செலவு-குறைவாகும் வரவு என்ற இரட்டைபதிவு தத்துவத்திற்கு அமைய செய்யப்படும் கணக்கு?

1. கொடுத்த கழிவு கணக்கு
2. கொள்வனவு கணக்கு
3. காசு கணக்கு
4. மூலதன கணக்கு

24)திருத்திய வங்கி கூற்றை தாயாரிக்கும் பொழுது பயன்படுத்தாத விடயம்?

1. வங்கியினால் அறவிட்ட வங்கி கட்டணம் 500
2. வங்கிக்கு நேரடியாக கிடைத்தது 15,000
3. வைப்பிலிட்டதும், மாற்றப்படாத காசோலையும் 8000
4. நிலையான கட்டளையின் பெயரில் செலுத்திய காப்புறுதி கட்டணம் 2500

25)கமலின் வியாபாரத்தின் சில்லறை காசேட்டு மீதி 5,000 ஆக இருந்தது. மே மாத சில்லறை காசேட்டு செலவு 4,650 ஜீன் மாத 01 திகதி மீள்நிரப்பல் செய்த பின் இருக்க வேண்டிய சரியான தொகை?

1. 5,000
2. 4,650
3. 9,650
4. 350

26) கணக்கியலில் நாளோடாகவும்,மூலஏடாகவும் செயற்படும் ஓர் ஏடு?

1. காசேடு
2. விற்பனை நாளேடு
3. பொதுநாட்குறிப்பேடு
4. கொள்வனவு நாளேடு

27) நாட்குறிப்பு கைச்சாத்து மூலஆவணமாக பயன்படுத்தப்படும் மூல ஏடு எது?

1. பொதுநாளேடு
2. காசேடு
3. விற்பனை ஏடு
4. சில்லறை காசேடு

28)சமப்படாத மீதியின் வித்தியாசத்தை சரி செய்யும் பொருட்டு வித்தியாசமான தொகை தற்பாலிகமாக ஒரு கணக்கேட்டில் பதிவு செய்யப்படும் அக் கணக்கு?

1. இலாபநட்ட கணக்கு
2. தொங்கள் கணக்கு
3. வியாபார கணக்கு
4. பரிட்சை மீதி

29)அஞ்சலி தனது வியாபார கட்டடத்தின் திருத்த செலவு 20,000 கட்டிட கணக்கேட்டில் பதிவு செய்தார். இத் தவறான பதிவை பதிவு செய்ய

1. கட்டிட கணக்கு வரவு 20,000, காசு கணக்கு செலவு 20,000
2. கட்டிட திருத்த செலவு கணக்கு வரவு 20,000, கட்டிட கணக்கு செலவு 20,000
3. கட்டிட திருத்த செலவு கணக்கு வரவு 20,000, காசு கணக்கு செலவு 20,000
4. கட்டிட கணக்கு வரவு 20,000, கட்டிட திருத்த செலவு கணக்கு செலவு 20,000

30)பின்வரும் தவறான பதிவுகளில் தொங்கள் கணக்கில் பதியும் தவறான பதிவு யாது?

1. கொடுத்த கடை வாடகை 5500 எக்கணக்கிலும் பதியப்படவில்லை
2. கொடுப்பனவு செய்யப்பட்ட காப்புறுதி கட்டணம் காப்புறுதி கணக்கில் பதியப்பட்டாலும் காசேட்டில் பதியப்படவில்லை
3. கொடுத்த சம்பளம் 12,500, 15,200 என பதியப்பட்டுள்ளது
4. 3000 பெறுமதியான விற்பனை பட்டியல் பொது நாளேட்டில் பதியப்பட்டது

31)பொது நாளேட்டில் பதியக்கூடிய பதிவு யாது?

1. காசு கொடுக்கள்,வாங்குங்கள்
2. கடன் கொள்வனவு
3. கடன் விற்பனை
4. கணக்கேடுகளில் ஏற்படும் பிழைகளை பதிதல்

32)இந்திரன் தனது வியாபாரத்திற்கு வங்கி கடன் பெற்றார். மாத தவணை கட்டணம் 3000 ரூபா வருட முடிவில் 30,000 செலுத்தி இருந்தார். கொடுக்க வேண்டிய தொகையை மூலஏட்டில் எவ்வாறு பதிவு செய்வார்?

1. கடன்கழிவாக
2. முதலிட்டு செலவாக
3. பெறுமான தேய்வாக
4. கிடைக்கவேண்டிய வருமானமாக

33)சொத்தின் பெறுமான தேய்வு கணிப்பிடும் போது கவனம் செலுத்தும் விடயம்?

1. சொத்தின் நடைமுறை பெறுமதி
2. சொத்தின் கொள்விலை
3. சொத்தின் பயன்பாட்டு காலம்
4. மீள் திருத்த செலவு

34)சொத்தின் கொள்விலை 820,000,அதனை பொருத்தும் செலவு 30,000,மீள் திருத்த செலவு 50,000,பயன்பாட்டு காலம் 10 வருடம். சொத்தின் வருட பெறுமான தேய்வு கணிப்பிட படுவது?

1. 850,000
2. 80,000
3. 900,000
4. 500,000

35)வியாபாரி ஒருவரினால் செய்யப்படும் மூல கணக்கு கூற்றாவது?

1. பரீட்சை மீதியும், இறுதி கூற்றும்
2. பரீட்சை மீதியும், வியாபார கணக்கும்
3. வியாபார கணக்கும், வரமான கணக்கும்
4. வருமான கணக்கும், மூலக்கணக்கும்

36-40 வரை விடை அளிக்க கீழ்வரும் தகவல்களை கருத்திற் கொள்ளவும்.

ரூவான் வியாபாரத்தின் 2017.12.31 திகதி பரீட்சை மீதி வருமானு.

விபரம்	வரவு	செலவு
விற்பனை		520,000
2017.01.01 இருப்பு	14,000	
உள்வந்த வண்டி கூலி	4,000	
கொள்வனவு	230,000	
இயந்திரம்(கொள்விலை)	80,000	
மோட்டார் வாகனம்(கொள்விலை)	600,000	
கடன்பட்டோர்	36,000	
கடன்கொடுத்தோர்		44,000
10மூ வங்கிகடன்		120,000
கழிவு	4,000	
2017.01.01 பெறுமான தெய்வு		
இயந்திரம்		16,000
மோட்டார் வாகனம்		90,000
நிலையான சேமிப்பு	80,000	
பற்று	18,000	
எழுதுகருவி செலவு	9,000	
மின்சார கட்டணம்	12,000	
விற்பனை செலவு	35,000	
காசு மீதி	18,000	
2017.01.01 மூலதனம்		350,000
	1140,000	1140,000

மேலதிக தகவல்

- 2017.12.31 இருப்பு 24,000

36)இவ்வியாபாரத்தின் 2017.12.31 விற்றசரக்கின் கிரயம்

1. 260,000
2. 244,000
3. 248,000
4. 224,000

37)இவ்வியாபாரத்தின் 2017.12.31 தினதில் மொத்த இலாபம்?

1. 248,000
2. 296,000
3. 224,000
4. 142,000

38)முடிந்த வருட கணக்கில் இயந்திர பெறுமான தேய்வு

பதிவு செய்வது?

1. விற்பனை விநியோக செலவு
2. மூதலிட்டு செலவு
3. நிர்வாக செலவு
4. விற்பனை செலவு

39)இவ் வியாபார வருட வங்கி வட்டி?

1. 24000
2. 10000
3. 1200
4. 12000

40)இவ்வியாபாரத்தின் 2017.12.31 நடைமுறை சொத்தின்

பெறுமதி?

1. 78,000
2. 62,000
3. 56,000
4. 36,000